

SPACE SCOOP

Bringing news from across the Universe to kids all around the world



வானில் ஓரா வடிவியல் பாதிர்



ஸ்டார் வார்ஸ் படத்தில் வராம் டட்டன் கே ஓளில் இராந்து வானை பார்ப்பது படோல் கற்பனை செய்து கெள்ளங்கள். இரண்டா சுரியன்கள் அராகராகில்...

நாம் பாடசாலயைல் வடிவியல் கற்காம் படோதா பல உராவங்களின் அளவாகளை பற்றியாம் வடிவங்கள் பற்றியாம் கற்கின்றே மாம். ஆதனே படோல் விண்மீன்களாம் கே ஓள்களாம் கடு வரோபட்ட வடிவியல் கடமைப்பாகளை கெள்ளான்னன.

கே ஓள்களின் பிறப்பிடத்தின் வடிவியலைப் பற்றி படிப்பதன் மலைம் வரோபட்ட சுழிலிலைகளில் எப்படி கே ஓள்கள் உராவாகின்றன என்று விண்ணியலாளர்களால் அறிந்துகொள்ள முடியாம்.

ஓரா விண்மீனின் ஆரம்பக்கால பகுதியை மாகிழ் மீன் (protostar) என அழகைகிறே மாம். இக்காலகட்டத்தில் விண்மீன் ஓரா வாயா மற்றும் தலசாத திரள் எனலாம். ஈரப்பாவிசையின் காரணமாக இவனை மலை மலை ஒன்றாதிரளாம். இக்காலத்தில் இவற்றில் அணைக்கரா இனவை (விண்மீனின் சக்தி மாதல்) இடம்பெறாது.

வாயாத் திரள் ஒன்றே மாம் ஒன்றை நெரூங்கிவர மதொவாக இவனை சாழல் ஆரம்பிக்காம். இவ்வளேயைல் மாகிழ் மீன்கை சாற்றி தட்டயோன தகடா படோ ஓன்ற அமைப்பா ஒன்றை உராவாகாம். இந்த தகடா படோ ஓன்ற பிரத்தேத்தில் இராக்காம் வாயாக்களாம் தலசாகளாம் விண்மீனிற்கா உணவாகாம் கெள்ள கெள்ள காஞ்சமாக பரோக்காம் மாகிழ் மீன் ஓரா கட்டத்தில் படோ தாமானளவை வளர்ந்து விடப்பத்திரளாக மாற்றமடையாம்.

இதன் பின்னர் அந்த தகட்டில் எஞ்சிய வாயாக்களாம் தலசாகளாம் விண்மீன்கை சாற்றி வளையம் படோ ஓன்ற அமைப்பில் உராவாகாம். மாகிழ் கே ஓளத் தகடா (protoplanetary disk) என அழகைப்படாம் இந்தப் பகுதியில் தான் கே ஓள்கள் உராவாகாம்.

இந்த பிரத்தேம் வெறும் ஓரா விண்மீன்கை சாற்றி மற்றும் உராவாவதில்லை. இரண்டா விண்மீன்கள் பிறக்காம் படோதா அவத ஒன்றை ஒன்றை சாற்றிவராம் இதனை இரட்டனை விண்மீன் தெள்காது என அழகைகிறே மாம். மடு தெள்காது கே ஓள்களில் பாதிக்காம் மற்றேபட்ட கே ஓள்கள் இரட்டனை விண்மீன் தெள்காது கெள்ள இராக்கின்றனர்.

விண்ணியலாளர்கள் இரட்டனை விண்மீன் தெள்காது கெள்ள சாற்றியான்ன மாகிழ் கே ஓளத் தகடாகளை பற்றி ஆய்வாகளை செய்கின்றனர். இவர்களை ஆச்சரியப்படாத்தாம் ஓராவிடயை எனவென்றால் இந்த தகடாகளின் வடிவியல் கடமைப்பாகள் அவ்வளவை எனிமையைவன அல்ல. மலோம் இந்த தகடாகள் இரண்டா விண்மீன்களின் சாற்றுப் பாதயைடனாம் படோ ராந்துவதாகவும் இல்லை. அதிலாம் காறிப்பாக இரண்டா விண்மீன்களாம் ஒன்றையெடு என்று சாற்றிவர நீண்ட காலம் எடாக்காம் படசத்தில் இந்த தகடாகளில் அமைப்பா மிக மிக சிக்கானதாக காணப்படாகிறதா.

எனவே விண்ணியலாளர்கள் விண்மீன்களாடன் படோ ராந்திவராத ஆனால் அவற்றை சாற்றிவராம் கே ஓள்களைக் கடு எதிர்காலத்தில் நாம் கண்டறியலாம் என கராதாகின்றனர்.

COOL FACT

ஓரா மாதிரி மீன் மாழை விண்மீனாகாம் வரவையில் பாரிய வெப்பநிலை மாற்றத்திற்கா உள்ளாகின்றது. இவ்வை ஈர்ப்பாவிச்சையால் ஒட்டங்காம் படே ஓது -250 பாக்கை செல்லியல் வெப்பநிலையை இராந்து 40,000 பாக்கை செல்லியல் வரை (மடேபரப்பில்) வெப்பநிலை அதிகரிக்கிறது.



More information about EU-UNAWE
Space Scoop: www.unawe.org/kids/

